APPENDIX

Vide answer to Starred Question No. 41 on page 213.]

List of Delegates from India to the International Conference Seminar of Tamil Studies at Kuala Lumpur.

1. Sri M. Bhaktavatsalam—*Chief Minister.*
2. Sri V. Karthikeyan, I.A.S.
3. Sri A. S. Gnanasambandam.
4. Sri I. Mahadevan, I.A.S.
5. Sri M. Shanmughasubramaniam.
6. Sri R. Nagasamy.
7. Prof. T. P. Meenakshisundaram.
8. Sri V. R. Nedunchezhiyan, M.L.A.
9. Sri Saw. Ganesan, M.L.A.
10. Sri M. P. Sivagnana Gramani.
11. Dr. M. Varadarajan.
12. Dr. K. K. Pillai.
13. Prof. M. A. Dorairangasamy.
14. Prof. L. P. K. R. Ramanathan Chettiar.
15. Prof. V. S. P. Manickam Chettiar
16. Sri P. Thirugnanasambandhan.
17. Dr. M. Arokiasami.
18. Dr. M. Rajamanickam.
19. Dr. M. Shanmugham Pillai.
20. Srimathi Nirmala Ramachandran.
21. Sri K. M. Balasubramaniam.
22. Sri K. V. Jagannathan.
23. Kumari Vijaya Bharathi.
24. Rev. Father V. M. Gnanaprakasam.
25. Sangeetha Bhushanam, Veenai S. Ramanathan
26. Kumari Masillamoney.
27. Prof. A. Srinivasaraghavan.
28. Sri T. K. Shanmugham.
29. Sri P. T. Rajan.
30. Sri A. Raghavan.
31. Sri K. Palaniappan.
32. Sri K. P. S. Hameed.
33. Dr. M. Manuel.
34. Dr. (Mrs.) Prema Nanda Kumar.
35. Sri S. Maharajan.
36. Prof. V. I. Subramaniam.
37. Prof. K. Arumugham.

3rd August 1966]

38. Sri N. D. Sundaravadivelu.
39. Sri A. Subbiah.
40. Srimathi Sarojini Varadappan.
41. Sri V. S. Thyagaraja Mudaliar.
42. Dr. T. E. Gnanamurthi.
43. Srimathi A. Subbiah.
44. Srimathi Jaya Arunachalam.
45. Sri V. P. Raman.
46. Srimathi P. T. Rajan.
47. Sri S. V. Natarajan.

கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதிநிதிகளின் பட்டியல்.

1. ஸ்ரீ மீ. பக்தவத்சலம், முதலமைச்சர்
2. ஸ்ரீ வே. கார்த்திகேயன், ஐ.ஏ.எஸ்.
3. ஸ்ரீ அ. ச. ஞானசம்பந்தம்
4. ஸ்ரீ ஐ. மஹாதேவன், ஐ.ஏ.எஸ்.
5. ஸ்ரீ எம். சண்முகசுப்பிரமணியம்
6. ஸ்ரீ ஆர். நாகசாமி
7. பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம்
8. ஸ்ரீ வி. ஆர். நெடுஞ்செழியன், எம்.எல்.ஏ.
9. ஸ்ரீ சா. கணேசன், எம். எல். ஏ.
10. ஸ்ரீ ம. பொ. சிவஞான கிராமணி
11. டாக்டர் மு. வரதராஜன்
12. டாக்டர் கே. கே. பிள்ளை
13. பேராசிரியர் மொ. அ. துரை அரங்கசாமி
14. பேராசிரியர் லெ. ப. கரு. ராமநாதன் செட்டியார்
15. பேராசிரியர் வ. சு. ப. மாணிக்கம் செட்டியார்
16. ஸ்ரீ பி. திருஞானசம்பந்தன்
17. டாக்டர் மு. ஆரோக்கியசாமி
18. டாக்டர் மா. ராஜமாணிக்கம்
19. டாக்டர் எம். ஷண்முகம் பிள்ளை
20. ஸ்ரீமதி நிர்மலா ராமச்சந்திரன்
21. ஸ்ரீ. கே. எம். பாலசுப்பிரமணியம்
22. ஸ்ரீ கி. வா. ஜகந்நாதன்
23. குமாரி விஜயபாரதி
24. அருட்டிரு வி. எம். ஞானப்பிரகாசம்
25. சங்கீத பூஷணம் வீணை எஸ். ராமநாதன்
26. குமாரி மாசிலாமணி

27. பேராசிரியர் அ. ஸ்ரீநிவாசராகவன்
28. ஸ்ரீ டி. கே. ஷண்முகம்
29. ஸ்ரீ பி. டி. ராஜன்
30. ஸ்ரீ ஏ. ராகவன்
31. ஸ்ரீ கே. பழநியப்பன்
32. ஸ்ரீ கே. பி. எஸ். ஹமீது
33. டாக்டர் எம். மானுவல்
34. டாக்டர் (ஸ்ரீமதி) பிரேமாநந்த குமார்
35. ஸ்ரீ எஸ். மஹாராஜன்
36. பேராசிரியர் வி. ஐ. சுப்பிரமணியம்
37. பேராசிரியர் கே. ஆறுமுகம்
38. ஸ்ரீ நெ. து. சுந்தரவடிவேலு
39. ஸ்ரீ ஏ. சுப்பையா
40. ஸ்ரீமதி சரோஜினி வரதப்பன்
41. ஸ்ரீ வி. எஸ். தியாகராஜ முதலியார்
42. டாக்டர் டி. இ. ஞானமூர்த்தி
43. ஸ்ரீமதி ஏ. சுப்பையா
44. ஸ்ரீமதி ஜெயா அருணாசலம்
45. ஸ்ரீ வி. பி. ராமன்
46. ஸ்ரீமதி பி. டி. ராஜன்
47. ஸ்ரீ எஸ். வி. நடராஜன்

வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS